

**1.நிரப்புக: I Revision 2017 பகுதி-அ 30x1=30**

1. இலாப நட்ட க/கு
2. பற்பல கடனாளி க/கு
3. ரூ. 2500
4. இருப்புநிலைக்குறிப்பு
5. ரூ 150000
6. மறுமதிப்பீடு
7. இறுதிமதிப்பு
8. நடப்பு
9. இயக்க விகிதம்
10. திட்ட
11. புலனாகா
12. உயர்இலாபம்
13. நட்ட
14. கலைப்பிள் போது
15. ரூ.100000

**2.சரியான விடை:**

- 16.(இ) இருப்பாய்வு
- 17.(இ) நிலையறிக்கை
- 18.(இ) ரூ 1600
- 19.(இ) ரூ 218000
- 20.(ஆ) காலப்போக்கு
- 21.(ஆ) ரூ 2710
- 22.(ஆ) மடங்கு
- 23.(அ) 100 - இயக்க இலாப விகிதம்
- 24.(அ) எதிர்
- 25.(அ) தொடக்க முதல்
- 26.(இ) தியாக விகிதம்
- 27.(இ) 6%
- 28.(ஆ) 25%
- 29.(ஆ) வரையறுக்கப்பட்டது
- 30.(ஆ) 5% **பகுதி-ஆ**

**ஏதேனும் பத்து வினாக்களுக்குவிடையளி: 10x5=50**

**31. கூடியுள்ள வருமானம்:** ஈட்டிய வருமானம் உரிய கணக்காண்டில் பெறப்படாமலிருந்தால் கூடியுள்ள (பெறவேண்டிய) வருமானம் எனப்படும். எ.கா. பெறவேண்டிய வட்டி

**32.ஒற்றைப்பதிவு முறை வரைவிலக்கணம் :** கோலார்- ஒற்றை பதிவு முறை என்பது ரொக்கம் மற்றும் ஆள்சார் கணக்குகளின் பதிவுகளை மட்டுமே வைத்திருக்கும் கணக்குப்பதிவியல்முறையாகும்.இதுகுழந்தைகே ஒற்றைவாழுமாறுக் கூடியஸ்பொழுதும்முழுமைப்பொதுமிரட்டைபதிவுமுறையாகும்.

**33. ஆண்டுதொகை முறை :** ஒரு நிறுவனம் தேய்மானம் காரணமாக தனது சொத்து மதிப்பை இழப்பதோடு அச்சொத்தைப் பெறுவதற்காகச் செலவிட்ட பணத்திற்கான வட்டியையும் இழக்கிறது ஆண்டுதொகை அட்டவணையை கொண்டு தேய்மானத்தொகை நிர்ணயிக்கப்படுகிறது.குத்தகை மீது தேய்மானம் கணக்கிட இம்முறை ஏற்றது.

**34.நீரை விகிதம்:** குறுங்கால நீரை தன்மையை அளவிடக் கூடியது. நீரை சொத்துக்களுக்கும் நடப்பு பொறுப்புகளுக்கும் இடையேயான உறவினை கூறுவதாகும். விரைவு விகிதம் அல்லது அமிலச் சோதனை விகிதம்.

**35.ரொக்க செலுத்துதல் 5 உதாரணம் :** (1)ரொக்க கொள்முதல் (2)சர்க்களித்தோருக்கு செலுத்தக்கூடிய தொகை(3)கூவி அலுவலக செலவுகள் விற்பனை செலவுகள் போன்ற வணிக செலவுகள் (4)செலுத்த வேண்டிய வட்டி வருமான வரி பந்காதாயம் போன்றவை (5)சொத்துக்களை வாங்குதல். 6.கடனை திறும்ப செலுத்தல்.

**36. தியாக விகிதம்:** பழைய கூட்டாளிகள் புதிய கூட்டாளிக்கு அவர்கள் இலாபத்தின் ஒரு பகுதியினை வழங்க ஒப்புக்கொண்டவிகிதமேதியாகம் பழையபங்கு - புதிய பங்கு.

**37. பங்கு ஒழுப்பிழப்பு:** பங்குதாரர்கள் தவணைத் தொகை செலுத்த தவறும் போது அவர்களின் பங்கு ஒதுக்கீட்டினை ரத்து செய்வதாகும்.

**38.சரிக்ட்டு பதிவு மற்றும் மாற்று பதிவு:**

|                             |       |
|-----------------------------|-------|
| முதல் மீது வட்டி க/கு ப     | 36000 |
| முதல்க/கு                   | 36000 |
| (முதல் மீது வட்டி குறித்து) |       |
| இலாப நட்ட க/கு ப            | 3600  |
| முதல்மீது வட்டி க/கு        | 36000 |
| (மாற்று பதிவு குறித்து)     |       |

|                                    |              |
|------------------------------------|--------------|
| <b>39.இலாபம் / நட்டம் கண்டறிக:</b> | <b>ரூ</b>    |
| இறுதி முதல்                        | 32000        |
| எடுப்பு                            | 4800         |
|                                    | 36800        |
| கூடுதல் முதல்                      | 8000         |
|                                    | 28800        |
| <b>தொடக்க முதல்</b>                | <b>19200</b> |
| இலாபம்                             | 9600         |

$$40.தேய்மானத்தொகை = \frac{\text{சொத்தின் அடக்க விலை} - \text{இறுதி மதிப்பு}}{\text{பயனளிப்புகாலம்}} \\ = \frac{50000-5000}{10} \\ = \frac{45000}{10} = \text{ரூ}4500$$

தேய்மான விகிதம் =  $\frac{\text{தேய்மானம்} \times 100}{\text{அடக்கவிலை}}$

$$= \frac{4500 \times 100}{50000} = 9\%$$

**41. சரக்கிருப்பு விற்பனை விகிதம்**

$$\text{சரக்கிருப்பு விற்பனைவிகிதம்} = \frac{\text{விற்புபொருளின் அடக்கவிலை}}{\text{சராசரி சரக்கிருப்பு}} \\ = \frac{\text{தொடக்கச்சரக்கிருப்பு} + \text{கொள்முதல்}}{\text{இறுதிசரக்கிருப்பு}} \\ \text{தொடக்க சரக்கிருப்பு} + \text{இறுதிசரக்கிருப்பு} / 2 \\ = \frac{40000+95000-30000}{40000+30000} = \frac{105000}{70000} = 3\text{மடங்கு.}$$

**42. ஜனவரிக்கான ரொக்கத்திட்டப்படியல்**

|                        |       |
|------------------------|-------|
| ஜனவரி ரூ               |       |
| தொடக்க ரொக்கமிருப்பு   | 30000 |
| கூட்டுக.(பெறுதல்கள்)   | 48000 |
|                        | 78000 |
| கழிக்க (செலுத்ததல்கள்) | 25000 |
| இறுதிரொக்கப்பிருப்பு   | 53000 |
| ஹோமா : பத்மா: பாமா     |       |

**43.பழைய லாப பகிர்வு விகிதம்** = 4 : 3 :

$$\frac{5}{5} - \frac{1}{5} = \frac{4}{5} \\ = \frac{4}{7} \times \frac{4}{5} : \frac{3}{7} \times \frac{4}{5} = \frac{1 \times 7}{5 \times 7}$$

$$= \frac{16}{35} : \frac{12}{35} : \frac{7}{35}$$

**புதிய லாப பகிர்வு விகிதம்** = 16 : 12 : 7

தியாக விகிதம் = பழைய பங்கு - புதிய பங்கு  
ஹோமா =  $\frac{4(x5)}{7(x5)} - \frac{16}{35} = \frac{20-16}{35} = \frac{4}{35}$

$$\text{பத்மா} = \frac{3(x5)}{7(x5)} - \frac{12}{35} = \frac{15-12}{35} = \frac{3}{35}$$

தியாக விகிதம் = 4:3

**44.முனைமத்தில் வெளியிட்டதற்கான பதிவு:**

(400000x=13) வங்கி க/கு ப 5200000

(400000x=10) பங்குமுதல் க/கு 4000000

(400000x=3) பத்திரமுனை க/கு 1200000

(முனைமத்தில் வெளியிட்டது குறித்து )

**45.(அ)சரிக்ட்டப்பதிவுகள் :**

நாள் விவரம் பற்று வரவு  
வாராக்கடன் க/கு ப 5000

பற்பலகடனாளிகள் க/கு 5000

(வாராக்கடன் போக்கெழுதியது குறித்து)

இலாபநட்ட க/கு ப 5000

வாராஜைகடன்ஒதுக்குக/கு 5000

(வாராஜைகடன்ஒதுக்கு குறித்து)

இலாபநட்ட க/கு ப 1900

கடனாளிகள் மீதான தள்ளுபடி க/கு 1900

(கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு குறித்து)

31.3.12ம் ஆண்டிற்குரிய லாபநட்ட ககு

வாராகடன் 5000

வாராஜைகடன் ஒதுக்கு 5000

கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு 1900

|  |                     |
|--|---------------------|
| 31.3.12ம் ஆண்டிற்குரிய இருப்புநிலைக்குறிப்பு     | சொத்துகள் :         |
| பற்பலகடனாளிகள்                                   | 105000              |
| (-)வாராட்டன்                                     | <u>5000</u>         |
|  | 100000              |
| (-)வாராஜூயகடன் ஒதுக்கு                           | <u>5000</u>         |
|  | 95000               |
| (-)கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு              | <u>1900</u>         |
|  | <u>93100</u>        |
| <b>45(ஆ) இறுதிமுதல் கணக்கீடு:</b> நிலையுரிக்கை : |                     |
| பொறுப்பகள் தொகை                                  | சொத்துகள் தொகை      |
| கடன்நிதோர் 25000                                 | வங்கி 8000          |
| கொட்டவேசெலவு 1000                                | சர்க்கிருப்பு 80000 |
|  | கடனாளிகள் 50000     |
| <b>இறுதிமுதல்</b> 116500                         | அறைகலன் 2500        |
|  | ரொக்கம் 2000        |
|  | <u>142500</u>       |
|  | <u>142500</u>       |

| இலாபநட்ட அறிக்கை  |               |
|-------------------|---------------|
| இறுதிமுதல்        | 116500        |
| (+) எடுப்புகள்    | <u>12000</u>  |
|                   | 128500        |
| (-) கூடுதல் முதல் | <u>20000</u>  |
|                   | 108500        |
| (-) தொடக்கமுதல்   | <u>120000</u> |
| நட்டம்            | 11500         |

**46. தேய்மானம் நிக்க வேண்டியதன் தேவைகள் :** (அ) சரியான லாபம் அல்லது நட்டம் கண்டறிய : ஒவ்வொரு கணக்காண்டிலும் சரியான நிகர லாபம் அல்லது நிகர நட்டம் கண்டறிய தேய்மானம் ஒரு செலவாக கருதப்பட்டு வருவாயில் சரிசெய்யப்பட வேண்டும். (ஆ) உண்மையான நிதிநிலையை உணர்த்த : இருப்புமிலைக்குறிப்பில் உண்மையான நிதிநிலையை உணர்த்த வேண்டுமெனில் அதில் இடம் பெற்றுள்ள சொத்துகளின் உண்மையான மதிப்பிலிருந்து தேய்மானம்கழிக்கப்பட்டுக்காட்டப்பட்டிருக்க வேண்டும்.

(இ) உண்மையான உற்பத்தி செலவை கண்டறிய :

பொருள்களின் உண்மையானதற்பத்திச் செலவை கண்டறிய நிலைச் சொத்துகளின் மீதான தேய்மானம் விலக்கப்பட்டிருக்க வேண்டும். (ச) சட்டத் தேவைகளைப் பின்பற்ற : நிறுமங்கள் சட்டம் 1956 பிரிவு 205 (1) ன் படி பங்காதாயம் அறிவிப்புக்கு முன்பாக நிறுமங்கள் கட்டடமாக நிலைச் சொத்துகளின் மீதான தேய்மானம் விலக்கி இருக்கதல் வேண்டும்.

(உ) பழையநிலைச் சொத்துகளுக்கு பதிலாக புதிய நிலைச் சொத்துகளை இடம்பெற்று செய்ய : பழைய நிலைச் சொத்துகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகையில் புதிய நிலைச் சொத்துகளை இடம்பெற்று செய்ய தேவ்யானம் நீக்குதல் அவசியம்.

**47. ரொக்கத் திட்டப்பட்டியல் :** வணிகத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்படக் கூடிய ஒவ்வொரு ரொக்க நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு தயாரிக்கப்படும். மிக முக்கிய திட்டப்பட்டியல்களுல் ஒன்றாக விளங்குவது ரொக்கத்திட்டப்பட்டியல் ஆகும்.அது எதிர் காலத்தில் ஏற்படக்கூடிய ரொக்க பெறுதல்கள் மற்றும் ரொக்கசெலுத்துதல்கள் குறித்த ஒரு அறிக்கை ஆகும்.ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் ரொக்க பெறுதல்கள் மற்றும் செலுத்துதல்களை ரொக்கத்திட்டப்பட்டியல் காண்பிக்கிறது. இதனை நிதித்திட்டப்பட்டியல் என்று அழைக்கலாம்.

தன்மைகள்:

- (1)திட்டப்படியல் எதிகாலம் குறித்து முன்னரே தயாரிக்கக் கூடியவை ஆகும்.
  - (2)இது பணம் அல்லது அலகுகளின் எண்ணிக்கை அடிப்படையில் தெவிக்கக்கூடியவை ஆகும்
  - (3)இது சிரி இலக்கை அலுவகும்பான் வழி

## (7) കുട്ടാൻ നാംകൾ:

- நோக்கங்கள்

  - 1.இதுபோதுமான ரொக்கிடிருப்பைபேணுட தவசிற்று.
  - 2.மேலாண்மைக்கு யானனிக்கும் வகையில் பின்வரும் செய்திகளை கறுகிறது.  
(அ)வணிகத்தின் எதிர்கால ரொக்கத் தேவையை நிர்ணயிக்கவும்  
(ஆ)நிதித்தேவையை பூர்த்தி செய்யும் திட்டம் தீட்ட  
(இ)வணிக அமைப்பின் ரொக்க இருப்பில் கட்டுப்பாட்டினை ஏற்படுத்தபோன்றவை ஆகும்.

48. தியாக விகிதம் ஆதாய விகிதம் வேறுபாடு :

|  |   |
|--|---|
| தியாக விகிதம்  | அதாய விகிதம்  |
| புதிய கூட்டாளிகளுக்கு<br>தருவதாக பழையகூட்டாளிகள்<br>ஒப்புக்கொண்ட<br>தியாகபங்குகளின் விகிதமாகும். | தொடரும் கூட்டாளிகளுக்கு<br>வெளிச்செல்லும்<br>கூட்டாளிகளிடமிருந்து பேற்ற<br>பங்குகளின் விகிதமாகும்.        |
| உள்வரும் கூட்டாளி பழைய<br>கூட்டாளிகளுக்கத் தரும் ஈட்டுத்<br>தொகையை நிர்ணயிக்க<br>உதவுகிறது.      | வெளிச் செல்லும்<br>கூட்டாளிகளுக்கு தொடரும்<br>கூட்டாளிகள் தரும்<br>�ட்டுத்தொகையை<br>நிர்ணயிக்க உதவுகிறது. |
| பழைய விகிதத்திலிருந்து புதிய<br>விகிதத்தை கழித்து<br>கணக்கிடப்படுகிறது                           | புதிய விகிதத்திலிருந்து<br>பழைய விகிதத்தை கழித்து<br>கணக்கிடப்படுகிறது                                    |
| கூட்டாளி ஒருவர் சேர்ப்பின்<br>போது கணக்கிடப்படுகிறது   | கூட்டாளி ஒருவர் விலகும்<br>போது கணக்கிடப்படுகிறது   |

49.ராம நிறுவனம் ஏடுகளில் : இயந்திர க/கு

|                      |                  |                      |
|----------------------|------------------|----------------------|
| நாள் விவரம்          | தொகை நாள் விவரம் | தொகை                 |
| 1-4-12 வங்கிக்/கு    | 56000            | 31-3-13தேய்மானக்/கு  |
|                      |                  | இருப்பு கீழி         |
|                      | <u>56000</u>     | <u>5000</u>          |
| 1-4-13 இருப்பு கீ/கொ | 51000            | 31-3-14 தேய்மானக்/கு |
|                      |                  | இருப்பு கீழி         |
|                      | <u>51000</u>     | <u>5000</u>          |
| 1-4-14 இருப்பு கீ/கொ | 46000            | 31-3-15 தேய்மான க/கு |
|                      |                  | இருப்பு கீழி         |
|                      | <u>46000</u>     | <u>41000</u>         |
|                      |                  | <u>46000</u>         |

|                     |             | தேய்மான கரு          |             |
|---------------------|-------------|----------------------|-------------|
| 31-3-13இயந்திர க/கு | <u>5000</u> | 31-3-13 லாபநட்ட க/கு | <u>5000</u> |
|                     | <u>5000</u> |                      | <u>5000</u> |
| 31-3-14இயந்திர க/கு | <u>5000</u> | 31-3-14 லாபநட்ட க/கு | <u>5000</u> |
|                     | <u>5000</u> |                      | <u>5000</u> |
| 31-3-15இயந்திர க/கு | <u>5000</u> | 31-3-15 லாபநட்ட க/கு | <u>5000</u> |
|                     | <u>5000</u> |                      | <u>5000</u> |

$$\begin{aligned}
 50.(1) \text{ நடப்பு விகிதம்} &= \frac{\text{நடப்பு சொத்துகள்}}{\text{நடப்புபொறுப்புகள்}} \\
 &= \frac{1800 + 14200 + 18000}{2700 + 5000 + 1500 + 7500} \\
 &= \frac{34000}{16700} = 2.04 : 1
 \end{aligned}$$

$$\begin{aligned}
 (2) \text{நீர்மை விகிதம்} &= \frac{\text{நீர்மைச் சொக்கத்துக்கள்}}{\text{நடப்பு பொறுப்புகள்}} \\
 &= (34000 - 18000) = 16000 \\
 &= \frac{16000}{16700} = 0.96 : 1
 \end{aligned}$$

$$\begin{aligned}
 (3) \text{துல்லியான்மைவிகிதம்} \\
 &= \frac{\text{துல்லியமீர்மைச் சொத்துகள்}}{\text{நீர்மைப் பொறுப்பகள்}} \\
 &= \frac{1800}{9200} = 0.196 : 1
 \end{aligned}$$

51. அங்பு பாலு முதல் கணக்கு அங்பு பாலு  
இருப்புகீ/கொ 90000 70000 இருப்பு கீ/இ 90000 70000  
நடப்ப கணக்கு

|                  | அன்பு பாலு |       | அன்பு பாலு     |       |
|------------------|------------|-------|----------------|-------|
| எடுப்பு          | 18000      | 15000 | முதல்மீதுவட்டி | 5400  |
| எடுப்புமீதுவட்டி | 360        | 270   | ஊதியம்         | 12000 |
|                  |            |       | கழிவு          | ---   |
|                  |            |       |                | 6000  |
| இருப்பு கீ/இ     | 5040       | —     | இலாபங்கு       | 6000  |
|                  |            |       | இருப்பு கீ/இ   | —     |
|                  |            |       |                | 1070  |
|                  | 23400      | 15270 |                | 23400 |
|                  |            |       |                | 15270 |

52. விவரம்

பற்று வரவு

|                            |       |       |
|----------------------------|-------|-------|
| பங்குமுதல் க/கு ப.         | 20000 |       |
| பங்குஇறுதிஅழைப்பு க/கு     |       | 6000  |
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு    |       | 14000 |
| வங்கி க/கு ப.              | 10800 |       |
| பங்குஒறுப்பிழப்பு க/கு ப.  | 7200  |       |
| பங்குமுதல் க/கு            |       | 18000 |
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு ப. | 5400  |       |
| பங்கு மதவினர்தான்          |       | 5400  |

| பகுதி - ஈ                       |                    |  | இ ---<br>கொடுப்பாவேச           | 200200<br>2600 | 334600 | 334600 |
|---------------------------------|--------------------|--|--------------------------------|----------------|--------|--------|
| 53.அ) 1.4.97. நாளோய நிலையறிக்கை | சொத்துகள்          |  |                                |                |        |        |
| பொறுப்புகள்<br>கடன்நீந்தோர்     | 37500              | அறைகலன்<br>ரொக்கம்<br>கடனாளிகள்<br>சரக்கிருப்பு      | 2500<br>6250<br>62500<br>25000 |                |        |        |
| தொடக்கமுதல்                     | <b>58750</b>       |  |                                |                |        |        |
|                                 | <u>96250</u>       | <u>96250</u>   |                                |                |        |        |
| மொத்த கடனாளிகள் கணக்கு          |                    |  |                                |                |        |        |
| இருப்புகீ/கொ                    | 62500              | பெற்றரொக்கம்<br>அளித்ததன்னுபடி<br>விற்பனைத்திருப்பம் | 135000<br>2500<br>3750         |                |        |        |
| கடன் விற்பனை                    | <b>166250</b>      | இருப்பு கீ/இ   | <b>87500</b>                   |                |        |        |
|                                 | <u>228750</u>      | <u>228750</u>  |                                |                |        |        |
| மொத்த கடன்நீந்தோர் கணக்கு       |                    |  |                                |                |        |        |
| செலுத்திய ரொக்கம்               | 112500             | இருப்புகீ/கொ   | 37500                          |                |        |        |
| பெற்றதன்னுபடி                   | 3750               |  |                                |                |        |        |
| கொள்முதல்திருப்பம்              | 1250               |  |                                |                |        |        |
| இருப்பு கீ/இ                    | 43750              | கடன் கொள்முதல்                                       | <b>123750</b>                  |                |        |        |
|                                 | <u>161250</u>      | <u>161250</u>  |                                |                |        |        |
| வியாபார இலாப நட்ட கணக்கு        |                    |  |                                |                |        |        |
| தொடக்கச் சரக்கிருப்பு           | 25000              | விற்பனை  | <b>166250</b>                  |                |        |        |
| கடன்கொள்முதல்                   | 123750             | திருப்பம்  | <b>3750</b>                    | 162500         |        |        |
| கொள்முதல்திருப்பம்              | <b>1250</b>        | இறுதிசரக்கிருப்பு                                    | 12500                          |                |        |        |
| மொத்தலாபம் கீ/இ                 | <b>27500</b>       |  |                                |                |        |        |
|                                 | 175000             |  | 175000                         |                |        |        |
| பல்வகைசெலவுகள்                  | 7500               | மொத்தலாபம் கீ/கொ                                     | 27500                          |                |        |        |
| அளித்தன்னுபடி                   | 25000பெற்றதன்னுபடி |  | 3750                           |                |        |        |
| அறைகலன்நீந்தோர் அனுமதி          | 125                |  |                                |                |        |        |
| சம்பளம்                         | 1250               |  |                                |                |        |        |
| நிகரலாபம்                       | <b>19875</b>       |  |                                |                |        |        |
|                                 | <u>31250</u>       | <u>31250</u>   |                                |                |        |        |
| இருப்புநிலைக்குறிப்பு           |                    |  |                                |                |        |        |
| பொறுப்புகள்                     |                    | சொத்துகள்  |                                |                |        |        |
| முதல்                           | 58750              | ரொக்கம்  | 10000                          |                |        |        |
| (-)எடுப்புகள்                   | 10000              | கடனாளிகள்  | 87500                          |                |        |        |
| (+)நிகரலாபம்                    | <b>19875</b>       | அறைகலன்  | 2500                           |                |        |        |
| கடன்நீந்தோர்                    | 43750              | தேய்மானம்  | 125                            | 2375           |        |        |
|                                 |                    | இறுதிசரக்கிருப்பு                                    | 12500                          |                |        |        |
|                                 | <b>112375</b>      |  | <b>112375</b>                  |                |        |        |
|                                 | <u>112375</u>      | <u>112375</u>  |                                |                |        |        |
| 53.ஆ)மறுமதிப்பீடு கணக்கு        |                    |  |                                |                |        |        |
| ப                               |                    | வ  |                                |                |        |        |
| சரக்கிருப்பு                    | 4000               | கட்டிடம்   | 40000                          |                |        |        |
| கொடுப்பாவேச                     | 2600               |  |                                |                |        |        |
| ஜியகடன்                         | 1400               |  |                                |                |        |        |
| இலாபம்.வ                        | <b>19200</b>       |  |                                |                |        |        |
| க                               | <b>12800</b>       | <b>32000</b>   |                                |                |        |        |
|                                 | 40000              |  | 40000                          |                |        |        |
| முதல் க/கு                      |                    |  |                                |                |        |        |
| வ க க இ                         |                    | வ க க இ  |                                |                |        |        |
| இ.கீ. 109200 92800              |                    | இருப்புகீ/கொ   | 90000 80000                    |                |        |        |
|                                 |                    | மறுமதிப்பீடு   | 19200 12800                    |                |        |        |
|                                 | <b>109200</b>      | <b>92800</b>   |                                |                |        |        |
|                                 | <u>109200</u>      | <u>92800</u>   |                                |                |        |        |
| இருப்புநிலைக்குறிப்பு           |                    |  |                                |                |        |        |
| பொறுப்புகள்                     |                    | சொத்துகள்  |                                |                |        |        |
| கடன்நீந்தோர்                    | 96000              | ரொக்கம்  | 4000                           |                |        |        |
| செ.மாற்றுசீட்டு                 | 34000              | கடனாளிகள்  | 54600                          |                |        |        |
| முதல்கு                         |                    | சரக்கிருப்பு   | 36000                          |                |        |        |
| வ 109200                        |                    | பொறி   | 80000                          |                |        |        |
| க 92800                         |                    | நிலம் கட்டிடம்                                       | 160000                         |                |        |        |
|                                 | <b>109200</b>      | <b>92800</b>   |                                |                |        |        |
|                                 | <u>109200</u>      | <u>92800</u>   |                                |                |        |        |
| இருப்புநிலைக்குறிப்பு           |                    |  |                                |                |        |        |
| பொறுப்புகள்                     |                    | சொத்துகள்  |                                |                |        |        |
| கடன்நீந்தோர்                    | 96000              | ரொக்கம்  | 4000                           |                |        |        |
| செ.மாற்றுசீட்டு                 | 34000              | கடனாளிகள்  | 54600                          |                |        |        |
| முதல்கு                         |                    | சரக்கிருப்பு   | 36000                          |                |        |        |
| வ 109200                        |                    | பொறி   | 80000                          |                |        |        |
| க 92800                         |                    | நிலம் கட்டிடம்                                       | 160000                         |                |        |        |

பொறுப்புகள்

சொத்துகள்

|                |         |           |         |
|----------------|---------|-----------|---------|
| பங்குமுதல்க/கு | 3600000 | வங்கிக/கு | 3600000 |
|                | 3600000 |           | 3600000 |

| 56. ஜனவரி பிப்ரவரி மார்ச் 2004க்கான ரொக்கதிட்டப்படியல்                 |                 |                 |                 |
|--|-----------------|-----------------|-----------------|
| விவரம்   | ஜனவரி ரூ        | பிப்ரவரி ரூ     | மார்ச் ரூ       |
| ரொக்கஇருப்பு   | 75000           | 65000           | 40000           |
| (+)திட்டமிடப்பட்டரொக்கப் பெறுதல்கள் பெற்ற ரொக்கம் நிலைச்சொத்து விற்பனை | 250000          | 300000<br>95000 | 450000          |
|  | 325000          | 460000          | 490000          |
| (-) திட்டமிடப்பட்டரொக்க செலுத்துதல்கள் அளித்ததோகை செலவுகள்             | 200000<br>60000 | 350000<br>70000 | 300000<br>80000 |
|  | 260000          | 420000          | 380000          |
| <b>இறுதியிருப்பு</b>   | <b>65000</b>    | <b>40000</b>    | <b>110000</b>   |

57)ஒரு நிறும் வரையறு நிறுமத்தின் ஏடுகளில் குறிப்போடுப்பதிவுகள் நாள் விவரம் பற்று ரூ வரவு ரூ வங்கி க/கு ப 750000 பங்குவிண்ணப்ப ககு 750000 (ரூ25வீதம்30000 பங்குகளுக்குவிண்ணப்பமானம் பெறப்பட்டது )

பங்குவிண்ணப்ப க/கு ப 750000  
பங்குமுதல்க/கு 750000  
(பங்கு விண்ணப்பத்தோகை முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது)  
பங்கு ஒதுக்கீடு க/கு ப 1350000  
பங்கு முதல் க/கு 1350000

வங்கி க/கு ப 1350000  
பங்க ஒதுக்கீடு க/கு 1350000  
(ஒதுக்கீடு பணம் பெற்றது குறித்து)

பங்குமுதல் அழைப்பு க/கு ப 750000  
பங்குமுதல் க/கு 750000

வங்கி க/கு ப 750000  
பங்குமுதல் அழைப்பு க/கு 750000  
(முதல் அழைப்பு தோகை பெறப்பட்டது)

பங்குஇறுதிஅழைப்பு க/கு ப 750000  
பங்குமுதல்க/கு 750000  
வங்கி க/கு ப 750000  
விண்ணப்ப க/கு 750000  
பங்குஒதுக்கீடுக/கு 1350000 இருப்பு கீழி 3600000  
முதலாவதுஅழைப்புக்கு750000  
இறுதிஅழைப்பு க/கு 750000  
-----  
3600000 3600000  
-----

பங்குமுதல் க/கு  
இருப்பு கீழி 3600000 ப.விண்ணப்ப க/கு 750000  
பங்குஒதுக்கீடுக/கு 1350000  
ப.முதலாவதுஅழைப்புக்கு750000  
ப.இறுதிஅழைப்புக/கு 750000  
500000 500000  
இருப்பு கீ/கொ 3600000

**இருப்புநிலைக்குறிப்பு**